



தமிழ்நாடு தகவல் ஆணையம்

எண்.2, தியாகராயர் சாலை, (ஆலையம்மன் கோவில் அருகில்), எஸ்டாம்ஸ் ரோடு சந்திப்பு,
தேனாம்பேட்டை, சென்னை - 600 018. தொலைபேசி எண். 24347590

ஆணை நாள் – 03.11.2020

முன்னிலை

**திரு. சு.முத்துராஜ், பி.ஏ., பி.எல்.,
மாநிலத் தகவல் ஆணையர்**

வழக்கு எண். SA 1151/D/2020

திரு.ஆர். ரெங்கராஜ்,

... மேல்முறையீட்டாளர்

/எதிர்/

பொதுத்தகவல் அலுவலர்/
வட்டாரக்கல்வி அலுவலர்,
பள்ளிப்பாளையம்,
நாமக்கல் மாவட்டம்.

... பொது அதிகார அமைப்பு

பார்வை:

மனுதாரர் தகவல் பெறும் உரிமைச் சட்டம் பிரிவு 6(1)-ன்கீழ் மனு செய்த நாள்	10.08.2019
பொதுத் தகவல் அலுவலர் பதில் அளித்த நாள்	-----
பிரிவு 19(1)-ன் கீழான முதல் மேல்முறையீட்டு மனுவின் நாள்	08.10.2019
முதல் மேல்முறையீட்டு அலுவலரின் பதில் நாள்	-----
பிரிவு 19(3)-ன் கீழான இரண்டாம் மேல்முறையீட்டு மனுவின் நாள்	02.01.2019

ஆணை

தமிழ்நாடு அரசால் COVID-19 காரணமாக ஊரடங்கு (LOCK DOWN) பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழ்நாடு தகவல் ஆணையத்தில் நேரடியாக விசாரணை செய்ய இயலாததால், இன்று (03.11.2020) தொலைபேசி வாயிலாக தொடர்புகொண்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது. மனுதாரர் திரு. ஆர். ரெங்கராஜ், அவர்கள் மற்றும், பொதுத்தகவல் அலுவலர் திருமதி. மேகலாதேவி, வட்டாரக்கல்வி அலுவலர், பள்ளிப்பாளையம், நாமக்கல் மாவட்டம், அவர்களும் இன்றைய தொலைபேசி விசாரணையில் பங்கேற்றார்கள்.

2. மனுதாரர் தகவல் பெறும் உரிமைச் சட்டம், 2005, சட்டப்பிரிவு 6(1)-ன்கீழ் அனுப்பியுள்ள மனுவில்,

1. நாமக்கல் மாவட்டம் குமாரப்பாளையம் நகராட்சி அருகில் உள்ள தனியார் சி.எஸ்.ஐ. பள்ளியின் மொத்த பரப்பளவு பற்றிய தகவல் வழங்க வேண்டி,

2. தகவல் எண் 1ல் உள்ள பள்ளியில் எத்தனை பங்குதாரர் மற்றும் அவர்களது முழுப்பெயர் மற்றும் முழு முகவரி அவர்களது கைபேசி பற்றிய முழுத்தகவல்,

3. தகவல் எண் 1ல் உள்ள பள்ளி வளர்ச்சி நிதிக்காக வெளிநாடு மற்றும் வெளி மாநில நிதி பெறப்படுகிறதா என்ற தகவல் வழங்க வேண்டி, மேலும், மாணவியர்களிடம் வளர்ச்சி நிதி பெறப்படுகின்றதா என்ற தகவல்,

4. தகவல் எண்.1ல் உள்ள பள்ளிகளில் வருடாந்திர மற்றும் புகார் விசாரணை செய்யும் அதிகாரி அவருடைய பதவி பற்றிய தகவல் வழங்க வேண்டுகிறேன்.

5. தகவல் எண். 1ல் உள்ள பள்ளிக்கு 01.04.2016 முதல் 31.03.2019 வரை ஆய்வு மேற்கொண்ட அதிகாரிகள் அவரது ஆய்வறிக்கை அந்த பள்ளி தரம் வாய்ந்த கட்டுமானத்தில் பராமரிக்கப்பட்டு வருவதாக பள்ளி சம்பந்தித சான்றிதழ் அச்சான்றிதழ் மெய்த்தன்மை உள்ளதாக அங்கீகரித்த அதிகாரி அவரது பதவி அவரது மக்கள் சேவைக்கான கைபேசி வழங்க வேண்டுகிறேன்.

3. மனுதாரர் மேற்குறிப்பிட்டவாறு தகவல் பெறும் உரிமைச் சட்டப்பிரிவு 19(1) மற்றும் 19(3)-ன் கீழான தனது முதல் மற்றும் இரண்டாவது மேல்முறையீட்டு மனுக்களைத் தாக்கல் செய்துள்ளார். மனுதாரரின் இரண்டாவது மேல்முறையீட்டு மனு இன்று (03.11.2020) தொலைபேசி வாயிலான விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

4. இன்றைய தொலைபேசி வாயிலான விசாரணையில் பங்கேற்ற பொதுத்தகவல் அலுவலர் நாள்-13.02.2020ல் மனுதாரருக்கு தகவல்கள் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். மனுதாரர், அத்தகவல் தனக்கு கிடைக்கபெறவில்லை என தெரிவித்தார். ஆகவே, முழுமையை தகவல்களை திரும்பவும் மனுதாரருக்கு வழங்க பொதுத்தகவல் அலுவலருக்கு உத்தரவிடப்பட்டு, இவ்வழக்கு முடித்துவைக்கப்படுகிறது.

மனுதாரருக்கு உரிய தகவல்கள் வழங்கப்படவில்லை எனில் இவ்வாணையத்தின் 9499933592 என்ற எண்ணிற்கு தெரிவிக்கலாம் என மனுதாரருக்கு அறிவுறுத்தப்படுகிறது.

ஓம்/-(சு.முத்துராஜ்)

மாநில தகவல் ஆணையர்

/ஆணையத்தின் ஆணைப்படி/

உதவிப் பதிவாளர்

வழக்கு எண். SA 1151/D/2020

பொது அதிகார அமைப்பு:-

பொதுத்தகவல் அலுவலர்/
வட்டாரக்கல்வி அலுவலர்,
பள்ளிப்பாளையம்,
நாமக்கல் மாவட்டம்.

மனுதாரர்:-

திரு.ஆர். ரெங்கராஜ்,
வெங்கங்குடி கள்ளர் தெரு,
பள்ளிவிடை அஞ்சல்,
மண்ணச்சநல்லூர் தாலுகா,
திருச்சி - 621 112.

Copy to: File
PS/PC 11/11/2020